5th March 1964] *[திரு. டி. கடம்பவனசுந்தரம்]*

64 லட்சம் ரூபாய்க்கு திட்டம் தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சர் அங்கிகரித்து, முதல் அமைச்சரும் அங்கிகரித்தாகி விட்டது. இந்த மான்யத்திலேயே இந்தத் திட்டம் செயல்படும் முறையில் அடையாள மான்யமாவது ஒதுக்கி தண்ணீர் கஷ்டத் தால் கஷ்டப்படும் அருப்புக்கோட்டை மக்களுக்கு நிவாரணம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்று நம்பு கிறேன். மேலும் என் தொகுதி பூராவுமே எந்த நதிப் பாசனமும் உள்ள தொகுதி அல்ல. கண்மாய் பாசனத்தையும் மழை காலத் தில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாறுகளையும் கொண்ட பகுதி அது. மேலும் அங்கே பெருவாரியான விளைச்சல்பொருள் பருத்தி. பருத்தி தீவிர சாகுபடித் திட்டத்தை அருப்புக் கோட்டை தொகுதிக்கு விஸ்தரித்தால் அங்கு உள்ள விவசாயி களுக்கு நல்ல நிலைமை ஏற்படும் என்பதையும் சொல்லிக் கொள் கிறேன்.

சிறிய நீர்ப்பாசனத் திட்டத்திற்கு இந்த அறிக்கையில் வாய்ப் பை அதிகப்படுத்தியிருக்கிறோம். கடந்த ஆண்டு நிதி நிலை அறிக் கையிலும்கூட இதற்கு அதிக மான்யம் ஒதுக்கியிருந்தோம். என்னுடைய தொகுயில் எல்லா திட்டங்களும் பரிசீலனையில் இருக் கிறது, பரிசீலனை முடிந்தபிறகுதான் இந்தத் திட்டங்களை நிறை வேற்றுவதற்கு முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிற நேரத் தில், மாவட்டம்தோறும் ஒரு 'இன்வெஸ்டிகேஷன் செக்ஷன்' ஏற்படுத்தி, அந்தப் பகுதியில் என்னென்ன நீர்ப்பாசன திட்டங் களை நிறைவேற்ற முடியும் என்று பரிசீலனை செய்து, திட்டங்களை தயாராக வைத்து இருந்தால், பிறகு சர்க்கார் மான்யம் ஒதுக்கும் போது, அதை உடனே நிறைவேற்ற வசதி இருக்கும் என்று சொல்லிக்கொண்டு, என்னுடைய உரையை முடித்துக் கொள் கிறேன். வணக்கம்.

MR. DEPUTY SPEAKER: The House will now adjourn and meet again at 8-30 a.m. to morrow. 1-30 p.m.

The House then adjourned.

IV.—PAPERS LAID ON THE TABLE OF THE HOUSE.

A. Statutory Rules and Orders.

114. *Notification issued with G.O. Ms. No.* 3482, *Food and Agriculture, dated* 28*th November* 1963 *declaring "mangoes" as an agricultural produce for the purposes of the Madras Agricultural Produce markets Act*, 1959. [*Laid on the Table of the House under section* 29 (4) *of the Madras Agricultural Produce Markets Act*, 1959 (*Madras Act* 23 *of* 1959).]

115. *Notification issued with G.O. Ms. No.* 3521, *Food and Agriculture, dated* 2*nd December* 1963 *regarding regulation of trade in paddy in Chingleput district.* [*Laid on the Table of the House under section* 29 (4) *of the Madras Agricultural Produce Markets Act*, 1959 (*Madras Act* 23 *of* 1959).]

[5th March 1964

116. *Preliminary Notification issued with G.O. Ms. No.* 3592, *Food and Agriculture, dated* 10th *December* 1963 *regarding regulation of trade in Cashewnut in the Thanjavur district. [Laid on the Table of the House under section* 29 (4) *of the Madras Agricultural Produce Markets Act,* 1959 *(Madras Act* 23 *of* 1959).]

117. *Notification issued with G.O. Ms. No.* 3600, *Food and Agriculture, dated* 10th *December* 1963 *regarding market area and notified market areas to markets at Mannargudi, Kuttalam and Kumbakonam for the purposes of the Madras Agricultural Produce Markets Act,* 1959 *in respect of paddy. [Laid on the Table of the House under section* 29 (4) *of the Madras Agricultural Produce Markets Act,* 1959 *(Madras Act* 23 *of* 1959).]

B. Reports, Notifications and other papers.

Nil.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS
LIBRARY, STATE LEGISLATURE
1 AUG 1964
MADRAS